

சிவமயம்.

நாட்டுப்புதூர் தும்ரீயம்.



வ. சு. சுந்கல்வராய் பிள்ளை. ஒக்ட. 19.

## புகவைர்.

---

மலையாள பாதையிற் சிவபுராணம் என்கிறாரு நால் இருக்கின்றது. அது மலையாள கவிகளுள் மிகப் பிரசித்தி பெற்றவரான இராமாங்க எழுத்தச்சன் என் பவரால் எழுதப்பட்டது. அவர் காலம் ஏறக்குறைய 300 - வருஷங்களுக்கு உட்பட்டதாகும். தமிழில் வர துங்கராம பாண்டியர் அருளிச் செய்த பிரமோத்தர காண்டத்திலுள்ள சரித்திரங்களே இச் சிவபுராணத் துங் கூறப்பட்டுள்ளன. ஆனால் பிரமோத்தர காண்டத்திற் கூறப்படாத ஒரு திவ்ய சரித்திரம் இச் சிவபுராணத்திற் கூறப்பட்டுள்ளது. அச் சரித்திரத்தைத் தமிழ்ப் படுத்தினால் அது தமிழ் நாட்டுச் சைவராயினோக்குப் பயன் தருமெனக் கருதி அதைத் தமிழில் எழுதலாயினேம். அச் சரித்திரமே இக் காசி மாஹாத்மியச் சரிதம். இச் சரித்திரத்தாற் காசித் தலத்தின் மேன்மையும், கங்கையின் சிற்பும், சிவபிரானது வள்ளன்மையும் நன்கு விளங்கும். புத்திரப்பேறின் றிக்கவற்சி யுறுவோர் இச் சரித்திரத்தைப் படித்து உறுதி யோடு சிவபெருமானை வழிபடுவாராயின் புத்திரப்பேறேயன்றி மற்றெல்லாப் பேறும் பெறுவ ரென்பது திண்ணம்.

திருத்தணிழேகான் ரூபீஸ்.

கடவுள் வாழ்ந்து.

—  
—

துண்டி விநாயகர்.

துண்டி விநாயகனே, மண்ணு மவாவினாலும்  
கண்ணு உணங்கிடுவோர், பண்டை வினையறுமே. (1)

—  
தணிகை நாதர்.

சிற்பர்க்குத் \* தெரியொன்றுத்  
தற்பரப் பொருள் சாற்றிய  
† உற்பலக் கிரி யோங்கிய  
கற்பகத்தைக் கருதுவாம். (2)

—  
விசுவ நாதர்.

விசுவ நாதனைப், பசுவ தேறியைக்  
கசிவி ஞேதிட, † அசைவு திருமே. (3)

—  
அன்னபூரணி யீழ்மை.

அன்ன பூரணிச், § சொன்ன தாள்களைச்  
சொன்ன தொண்டரை, உன்னி உய்குவாம். (4)

\* தெரியொன்றுத் தற்பரப் பொருளைச் சிற்பர்க்குச் சாற்றிய  
என அங்வயப்படுத்திப் பொருள் கொள்க.

† உற்பலக்கிரி—நீலோற்பலமலை—திருத்தணிகை.

‡ அசைவு—சலனம், கலக்கம்.

§ சொன்ன—பொன்மயமான, சொர்ஜை என்பதன் மருது.

## காசி விசேடம்.

॥ எண்மைப் புல னேய்ந்தமுனி  
ஒண்மைக் கர மோய்ந்திடலால்  
உண்மைப் பொரு ளோர்ந்தனமே  
திண்மைக் கதி தேர்ந்தனமே. (5)

இங்கு முறை சிட்டு பெரியரோ விஷ்ணு பெரியரோ என்னுங் தருக்கம் முதியர்களுட்குள் உண்டாக அவர்கள் வியாச முதிவரை இதற்கு முடிபு கூறுப்படுக் கேட்டுக்கொண்டார்கள். அவர் விஷ்ணுவே பெரியர் என்றார். அப்போது சிவ முதியர்கள் “ஜயா, இப்போது இட்கே சொன்ன சொல்லைக் காசித் தலத்திற் கங்கைக் கரையில் விசோவார் சங்கிலியல் சொல்லுவீரானால் ஒப்புக்கொள்ளுவோம்” என்றார்கள். அவரும் அப்படியே நொய்கிறோன் என்று காசியைச் சேர்ந்து சங்கைக் கரையில் நின்று ‘விஷ்ணுவே பெரியர்’ எனக் குறிக்கெண்டே தமது கையை மேலே தூக்க, நந்தியெம்பெருமான் ‘உம்’ என்று அதட்டினார். அப்போது முதியர் கை அப்படியே தம்பித்து நின்றுவிட்டது. பின்னர் அவருக்கு நல்லுணர்ச்சி தோன்ற, சிவபிராணியும் சங்கிகேசரரையுக் குதித்துத் தமது கையின் சுவாதீனத் தைப் பெற்றார்,— என்னுஞ் சரித்திரம் இப்பாட்டிற் குறிப்பிக் கப்பட்டாது. இப்படியும்,

“ ஐயிரு புராணநால் அமலற் கோதியுஞ்  
செய்யபன் மறைகளுஞ் தெரிந்து மாயையால்  
மெய்யறு ஞன்புகல் வியாதன் நீட்டிய  
கையடு நக்திதன் கழல்கள் போற்றுவாம்.


பைய ராவின்மேற் கண்ணியில் பண்ணவன் தனக்குக் கையல் பாதிய னேபாம் பொருளெனுங் தன்மை மையன் மாநுட ருணர்க்கிட மறைமுனி யெடுத்த கைய தேயுரைத் திட்டதோர் காசியைக் கண்டான்.”

என்னும் கந்த புராணச் செய்யுள்களாலும், “கங்கைக்குழ் கிடந்த சரசிமால் வரைப்பிற், பொய்புகல் வியாதன் கைதம் பித்த வின்” என்னும் சுலோக பஞ்சக மோழிபேயர்ப்பானும் அறியலாகும். இச் சரித்திரத்தாற் காசியின் சிறப்பு நன்கு விளங்கும்.



திருச்சிற்றம்பலம்.

## காசி மாஹாத்மியம்.



சிவபக்த சிரோமணிகளாகிய நெமிசாரணிய முனிவர்கள் சூத முனிவரை நோக்கி ‘முநிபுங்கவரே ! எங்கள் வினைகளைப் போக்கக் கூடிய சிவசரிதங்கள் தங்கள் திருவாக்கால் எண்ணில்லாதன உரைத்தீர். கேஷத்திரங்களுக்கெல்லாம் நாயகமாகிய ஸ்ரீ காசி நகரத்தின் சிறப்பையுங் தயை கூர்ந்து உரைத்தருள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ள, சூத முனிவரும் மனமகிழ்ச்சியுடன் ‘அன்பர்களே, உங்கள் இஷ்டத்தை நிறைவேற்றுகின்றேன்’ என்று சொல்லிப் பின்வருக் திவ்ய சரிதத்தை அவர்களுக்கு உரைத்தருளுகின்றார் :—

திருவள்ளுக்கோங்கும் பரதகண்டத்தில் சிம்ஹூள தீபம் என்னும் தேசத்தில் சிம்ஹத்வஜன் என்றிருந்து அரசன் இருந்தான். அவன் சகல நற்குண நற்செய்கைகளும் வாய்ந்தவன். போரில் மஹாவீரன். அவனுடைய மனைவி பெயர் மந்தாரலக்ஷ்மி. பெண்டிர்க்குரிய நால்வகைக் குணமும் பொருந்தி யுள்ளவள். அழகிற் சிறந்தவள். தன் கணவன் மாட்டு நிறைந்த காதலும் பக்தியும் உடையவள். எவ்வாற்றினும் மேன்மையுற்றும் புத்திர பாக்கியம் இல்லாக் குறை

யால் அரசனுக்குத் தினங்தோறும் கவலை வளர்ந்து கொண்டே வந்தது. புத்திரப் பேற்றைக் குறித்துப் பல வித தருமங்களை மன்னவன் உவப்போடு செய்தான். கோயில்களுக்குத் தீப கட்டனை, அன்ன கட்டனை முதலிய ஏற்படுத்தினான். பூசரங்களுக்குத் தினங்தோறும் குடை, உடை, பசு, பூமி முதலிய தானங்கள் செய்தான்.

என்ன செய்தும் புத்திரோற்பத்தி யடையாமையால் அரசன் மிகக் கவற்சியோடு தன் மனைவியை நோக்கி, ‘ஹே! மந்தாரல்க்ஷ்மி! மனோமணி! எனது பிரிய நாயகி! நாம் இருவரும் பாக்கிய ஹீனர்கள். ஒரு குழந்தையின் தாமரைப் பூப் போலும் முகத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் நமக்கு இல்லாமற் போய் விட்டது. இங்கனம் புத்திரனில்லாது இப்போது வருந்தும்படி நாம் முன் ஜன்மத்தில் என்ன பாவஞ் செய்தோமோ? புத்திரனில்லாதவனுக்கு நாடும் நகரமும் நானா பதார்த்தங்களும், தனங்களும், சுற்றமும் யாது பயணித்தரும்? அவனுக்கு இம்மையினுங் நூக்கம், மறுமையினுங் நூக்கம். நமது கர்ம விளையைப் பார்த்தாயா? பித்ரத்தொழில் செய்ய மக்களில்லா விட்டால் நமக்கு நல்ல கதி எங்கனங் கிடைக்கும்? என்று கூறி இருவருங் கவலூங் தருணத்தில் ஆநந்த ஸ்வரூபியாகிய ஸ்ரீ நாரத முனிவர் அரசனது சபா மண்டபத்திற்கு வந்தார்.

அரசன் அவரைப் பேராநந்தத்தோடு எதிரேற்று வந்தித்துப் பூசித்து சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கச் செய்தான். பின்பு அவரது பாதார விந்தத்தில்

வீழ்ந்து நமஸ்கரித் தேழுங்கு அவரை நோக்கி,  
 ‘வீணாதரரே! முநிபுங்கவரே! உமது பாது பது  
 மத்தையான் எண்டுக் காண்டபதனுலேயே எனக்கு  
 எல்லா நன்மையுங் கைகூடின. எனது தூக்கமெல்லாம்  
 ஒழிந்தன. நான் மக்கட் பேற்றைய யாதோர் ஓயறுமாம்  
 இல்லை. புண்ணிய புருஷர்கள் ஒருவன் திருஷ்ணரிற்  
 பட்டபோதே நன்மைகளெல்லாம் அவனை நாடி.வரும்.  
 இன்று நான் பரிசுத்தனுயினேன்; மிகட்ட பிரசித்து  
 னுயினேன்; சிம்ஹன தேயத் தரசர்களுள் மிக்க  
 நிலை பெற்றவனுயினேன். வே! மந்தா ராஜங்காமி!  
 இங்கே வா! முநிபுங்கவரது பாத தூமகைராயர்  
 சிரசிற்றரித்துக்கொள். இவரோ திவ்யர். மஹா முநி  
 வர். பிரம புத்திரர். நினைத்த காரியத்தை நிமித்த  
 தில் முடிக்க வல்லவர். இவர் கடாக்ஷம் போற்றுய்;  
 புத்திரப்பே றற்றுய்’ எனப் பலவாறு கூறி, முநிபுங்கவரைப் பணிந்து நின்றுன்.

இவ்வார்த்தை, நாலோர் ரெவியேற்ற ஸ்ரீ நாரத முநி  
 வர் சு.தி.ரி.கூ. பே.பா.லும் மூன்றி பொருந்திய புன்சிரிப்  
 போடு தமது அமுத வாயைத் திறந்து,

“ ஸ்ரீ! நீ ஸ்ரீ நீலகண்டப் பெருமானைப் பூசித்  
 தல் வேண்டும். அவரே தேவாதி தேவர், மூவர்கள்  
 முதல்வர், அடியார்க்கு நல்லார், நச்சினூர்க் கினியர்.  
 அவரை வழிபட்டால் உனக்கு மங்களம் உண்டாகும்.  
 உனது பூர்வ கர்ம வினையால் உனக்குச் சந்ததி யில்லா  
 தாயிற்று. நீ முன் ஜன்மத்தில் அந்தனாருடைய  
 பொருளை மோசன் செய்து கவர்ந்தாய். உன் முற்பிறப்  
 பின் வரலாற்றைக் கூறுகின்றேன்; கேட்பாயாக—

‘நீ குந்தன தேசத்தில் அந்திய வமிசத்திற் பிறந்து வளர்ந்தாய். பலர் பொருளைக் கவர்ந்து வீடு, வாசல் முதலிய கட்டிக்கொண்டாய். தாடங்கள் என்பது உன் பெயர். உன் னுடைய பண ஆசையால் நீ ஒரு முறை பிராமணர் வீதியில் தேவேந்திரனுக்குச் சமமான செல்வத்தை யுற்ற கோவிந்தசூழன் என்பவனுடைய வீட்டில் இரவிற் கண்ணம் வைத்துச் சுவரைத் தொளைத்து உள்ளே புகுந்து அவனும் அவன் மனைவியுங் குழந்தையும் உறங்குவதைக் கண்டு ஆண்டுள்ள பொருள்க ளெல்லாவற்றையுங் களவாடினாப். அப்போது அங்கேவைரக் கடுக்கன், பொற்றோடு, பொன்அரைநாண், பொற்சிலம்பு முதலிய அணித்து உறங்கும் குழந்தையை அதிக குதூஹலத்துடன் மெதுவாய் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து அருகிலுள்ள காட்டில் நுழைந்து, ஆபரணங்களெல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, குழந்தையைக் கழுத்தைப் பற்றித் திருக்கு முறித்து ஓர் ஆழ்ந்த கிணற்றில் ஏறிந்து சென்றூய்.

வீட்டிற் கோவிந்த சருமனும் அவன் மனைவியும் தங் குழந்தையைக்காணுது பிரமித்து வாய்சிட்டலறி ஞர்கள். ‘ஐயோ! எங்கள் அருமைக் குழவியைக் காணுமே! எங்கள் கண்மனியை இழுந்தோமே! என் செய்வேம்! என் செய்வேம்! அந்தோ! தெய் வைமே! மோசஞ் செய்தாயே! இதுவோ நினதருள்! அப்பா! குழந்தாய்! யாண்டுச் சென்றூய்! எங்கே இருக்கிறூய்!

வாராயோ! வாராயோ! மைந்த! எதிர் வாராயோ!

பாராயோ எங்கள்முகம்! பாராயோ எங்கள்முகம்! (6)

கண்ணே! மணியே! கரும்பே! தெளிதேனே!  
உண்ணேயும் கெடங்முன் ஒடியெதிர் வாராயோ! (7)

காண்டகு காதலனே! காண்டகு காதலனே!  
யாண்டுநீ போயினேயோ! யாண்டுநீ போயினேயோ! (8)

மதியிழக்தேம் செல்வ! வகையிழக்தேம் நல்ல  
கதியிழக்தேம் மைந்தவுனைக் காணுத பாவியேம்! (9)

இங்கானம் இவர்கள் அழு, இத் துக்க சமாசாரம்  
ஊர் புழுவதும் பரவிற்று. அவ்வூர் அரசன் செங்கோல்  
நாடாத்துஞ் சீரிய குணத்துச் செல்வன். அவன்  
இந்தோக் கேட்கவே, வெவ்விடந் தலைக்கொண்டாற்  
போல் வேதனை யகத்து மிக்குக் காவலரைக் கூவி,  
‘நீங்கள் நாற்புறத்துங்காற்றிற் பறந்தோடித் துருவித்  
திருடனை உடனே கொணருதிர்’ எனப் பணித்  
தான். அங்கானம் புறப்பட்ட காவலருட்சிலர் தாடங்க  
ஏய உன்னைப் பிடித்தார்கள். கைகளிலும், உடல்  
மீதும், இரத்தக் கறை இருக்கக் கண்டு உன்னை அவர்கள்  
இறுகப் பிணித்து நையப் புடைக்கவே, நோய்  
தாளாது நீ உண்மையை ஒப்புக்கொண்டாய். நீகவர்ந்த  
சொத்துக்களை உண்ணிடமிருந்து பற்றிக்கொண்டு துஷ்ட  
நைகப் பிணியை கழுமுனையிலேற்றும்படி அரசன்  
ஆக்ஞாபித்தான். ராஜ வீதியின் கோடியில் ஒரு  
புறத்தில் உண்ணைக் கழுவேற்றினார்கள். கோவிந்த  
சருமனும் அவன் சுற்றத்தாரும் ‘வீதியினை யாவரோ  
வெல்லு நீர்மையார்’ என்ற உண்மையை யோர்ந்து  
ஒருவாறு மனந் தேர்ந்து சிறிது கவற்சி நீங்கினார்.  
இஃதிவ்வாறுக:

தாடங்கலையை நீ கழுமுனையில் தினங்தோறும் மரணவஸ்ஸதையொடு தூடித்துக்கொண் டிருந்தாய். அப்போது காசி யாத்திரை செய்கின்ற புண்ணியசீலர் ஒருவர் அவ் ஷுரில் இரவில் நீ இருந்த இடத்திற்குச் சமீபத்தில் வந்து தங்கினார். அவர் உன் கூக்குரலைக் கேட்டு உன்னை உற்றுப் பார்த்துப் பயந்து பின் வாங்கினார். அப்போது நீ அவரை நோக்கி, ‘ஐயரே! அஞ்சதல் வேவண்டாம், தயை செய்து சமீபத்தில் வாருங்கோள்’ என்று சொல்ல, அவரும் சமீபித்து வந்தார். வருதலும் நீ அவரை நோக்கி, ‘ஐயரே! தனது தீய நடத்தைபால் வரும் ஆபத்துக்களை ஒருவன் நீக்க முடியுமா?’ நான் செய்த தீமையோ மிகவுங்கொடியது. அவனவனது கர்ம பலத்தை அவனவனே அதுபவித்தல் வேண்டும். நீங்கள் தீர்த்த யாத்திரிகர் போலத் தோன்றுகின்றது. புண்ணிய தீர்த்தங்களில் ஆடி வரும் நீங்கள் எனது வேண்டுகோள் ஒன்றைச் சொல்ல யேற்றரூலால் வேண்டும்; கங்கைக் கரையிற் கயா சிரார்த்தம் வெகு விசேஷமென்று நான் கேள்விப்பட்ட டிருக்கின்றேன். அங்கே நீங்கள் சிரார்த்தம் செய்வதால் வரும் பலதை நூற்றில் ஒரு கூறு தனியாய் எனது நற்கதிக்கீதன்று தத்தஞ் செய்ய வேண்டுகின்றேன். இதுவே என் பிரார்த்தனை. இப்பிறப்பில் இனி ஒன்றும் என்னுல் இயலாதாதலின் இவ் வுதவிக் குக் கைம்மாறு நான் மறுபிறப்பிலேனுஞ் செய்கிறேன்’ என்று இரங்கு கேட்டுக்கொண்டாய். இம் மொழியைக் கேட்ட தயாளுவாகிய அவ் வழிப்போக்கர் ‘அங்கனே செய்கிறேன், அஞ்சதல் வேண்டா’ என வாக்குத்தத்தஞ் செய்து சென்றார்.

இங்குணம் நாலைந்து நாள் நீ கழுமுளையிற் ருன் புற்றுய். அப்போது ஓர் நாள் நள்ளிருவிற் பேய்க் கூட்டங்கள் உன் அருகிற் போந்து சூழ்ந்தன. அவை வெகு கோர ரூபத்தன. பிலம் போன்ற வாயையும், வாயால் உண்டு நிறையாத வஃபிற்றையும், பனங்காடு போலப் பரந்துள்ள கைகளையுங் கால்களையுங் கொண்டன. புற்றெறன்று நினைத்து உடும்பு, பாம்பு முதலிய உட்புகுந்து உறங்கும் உந்தியையும், பாம்பைப்போலத் தொங்கும் உரோமங்களையும், பாசி படர்ந்த பழுமையான ஏங்குத் தொளைகளையும் உடையன. ஆந்தை ஓர் புற்றுப் பதுங்கியிருக்க, துரிஞ்சில் அங்கும் இங்கும் உலாவும் செவிகள் வாய்ந்தன. மண்வெட்டியையுங் கலப்பையையுங் கோத்துவைத்தாற்போன்ற பல்வரிசைகளைப் பெற்றன. பச்சோந்தி, பாம்பு முதலிய வற்றைக் கோத்துத் தாவியாக அவைந்துகொண்டிருப்பன. ஆகாயத்தை முட்டுக் தலையையும், தாழ்ந்து மார்பின் கீழ் வந்து தட்டும் உதட்டையும் உடையன. பருத்துயர்ந்த பெருமூங்கிற் புதர்களைக் கண்டால் ‘எம் அன்னை அன்னை’ என்று அவைகளோடு உறவாடுவன. ஒட்டகங்களைக் கண்டால் ‘இவை எம் பிள்ளை பிள்ளை’ என்று அவைகளீசுச் சீராட்டுவன. \*

\* கலிங்கத்துப் பரணியிலுள்ள பின் வருஞ் செய்யுள்களைத் தழுவிப் பேய்களின் வருணை ஏழுதப்பட்டது:

‘வன்பிலத்தொடு வாதுசெய் வாயின  
வாயினைங்கிற யாத வயிற்றின  
முன்பிருக்கின் முகத்தினு மேற்செல  
மும்முழப்பு மம்முழங் தாளின.

இத்தகைய பேர்க் குழாத்தில் இருந்த ஒரு பெண்பேய், “தெப்வமே! இப்பூமியில் எனது சாபத் தைப் போக்குவரும் உண்டோ? ஒரு மனிதன்கூட எனக்கு அருகில் வருகின்றவில்லையே” என்று ஏக்கத் தோடு கதறுகின்றது. இதனைக் கேட்ட ஏனைய பேய்கள் ‘உனக்குச் சாபம் எங்கனம் வந்தது?’ என அப்பெண் பேய் சொல்லலுற்றது :

**பெருகெங்கிப்பசி பெய்கல மாவனை**

ப்ர்ரை காளின் முன்னூளின் மெலிவனை  
கருகெங்கிம் பனங்காடு முழுமையுங்  
காலுங் கையு முடையன போல்வனை.

**வட்டலாக வுலர்ந்த முதுகுகண்**  
மரக்கலத்தின் மறிபுற மொப்பனை  
ஒர்க்கற வான்ரூளைப் புற்றெறனப் பாம்புடன்  
உடிம்பு மூன்புக் குறங்கிடும் உந்திய.

**பாக்த ஞால்வனை போலு முடன்மயிர்ப்**  
பாசி பட்ட பழக்கொளை மூக்கினை  
ஆக்கை பாக்தி யிருப்பத் துரிஞ்சில்புக்  
ஈக்கு மீங்கு முலாவு செவியனை.

**கோட்டு மேழியுங் கோத்தனை பல்வினை**  
சோம்பி பாம்பிடை கோத்தனை தாலிய  
நட்டு வானைத் தகர்க்குங் தலையனை  
ஶாத்து மார்பிடைத் தட்டு முதட்டனை.

**அட்டமிட்ட நெடுங்கழை காண்கிலென்**  
அன்னை யன்னை யென்றாலுங் குழவிய  
ஒட்ட ஒட்டகங் காண்கிலென் பிள்ளையை  
ஒக்கு மொக்குமென் ரூக்கலை கொள்வனை.

‘ கேள்வுக்கொன் என் கதையை. யான் முன் ஜன் மத்திற் பெண்கள் சிகாமலையாய் வேசியும் குலத்துக்கு ஓர் ரத்தமாலிகையாய்ப் பிறக்கேதன். என் இத்தை போன வழியெல்லாஞ் சுகித்திருந்தேன். ஸ்ரீபா திடு யும் தேவெந்திர போகமும் என்னிடத்து உரையும்கு இருந்தன. தனப் பெருமையாலும் சென்றதுமியார் பெருமையாலும் நான் அரசர்களுக்கும் அஞ்சாவில்லை. ரூபஸ்ரவன்யத்தாலும், வெகு ரம்யமாய்ச் சல்லா ஏஞ் செய்யுங் சாமர்த்யத்தாலும், ஆடல், பாடல் முசுகுவி வற்றிலிருந்த முதற்றர தேர்ச்சியாலும், மற்றும் வேசியர்க்கு வேண்டிய வகையாங்களாலும் வேசியர் யாவும் ஆம் தேம்பட்டு வேசியர்திலகம் எனப் பிரதிநிதி பெற்றேன். பொருள் பறிப்பதில் எனக்கு இருந்து சாமர்த்யம் வேறு எவ்வருக்குங் கிடையாது. இங்ராவாஞ் செல்வ மயத்தையாற் கண் கெட்டிருந்ததால் நான் ஒரு பெரிப் தோதைத்திற்கு இடந் தந்தேன். ஒரு நாள் அந்தி வேலையில் எனது தோழியரோடு விளையாடுக் களித்து மாவிகையின்மேன்மாடியிலிருந்தேன். அப் போது வாய் விருந்த தம்பலத்தை மீண்டு கீழே உழிழ்க்கேன். அந்தா ! என் பாபம் ! அது கீழே தெருவிற் போய்க்கொண்டிருந்த ஒரு \* விப்பிர சிகாமலையின் தலை மீது வீழ்ந்தது. அம் மறைபோன் திமிர்த்து நோக்கி, ‘அஹ ! வேசு ! கீ நகிப்பாயாக ! துஷ்டே ! நீ சிசாசாகக் கடவுது’ எனச் சமித்தான். இதனைக் கேட்ட நான் மனங் கலங்கி விரைவிற் கீழே நங்கி ஒடி அவன் பாதத்து வீழ்ந்து நமஸ்கரித்து, ‘அறிபாது செய்த அபராதத்தை, அந்தனார் பெரு

\* விப்பிர சிகாமனி—பிராமண ஜெஷ்டன்.

மான் கூமித்தருவால் வேண்டும். கருறைத்தியே! பெரியோர் சிறு நாய்களின் பிழையைப் போறுத்தல் வேண்டுமான்தே? எனப் பல நய வசனங்களும் எனது கீட்டுக்கு அழைத்து வந்து அப்பங்க ஸ்ரீதாஞ்சு செய் வித்து சோட்சோபாரங்களுஞ் செய்தேன். அன்னீ மூம் சாலும் புகிப்பித்தேன். வெண் பட்டி செய் பொன்னும் அஜித்தேன். பன்முறை டாரிந்து பணிந்து வரவாங்கினேன். அவ் வந்தனர் பேருமானும் உள்ளம் உவக்கு ‘நன்றாகு’ எனக் கூறி என்னை கோக்கி, ‘காமரைக் கண்ணீ! என் மனத்திற் கொபம் ஆடங்கி உவகை உண்டாயிற்று. உனக்குச் சுடு விடேமா சனங்கருகின்தேன். நீ பேப் உருவுத்தோடு குமிகிற பல இடங்களிலும் திரிவாய். எப்போது உன்னை ஒரு மனிதன் பாலைக்கிரஹவாஞ் செய்வாதே அப்போது உனக்குச் சுகம் உண்டாகும்’ எனக் கூறிச் சொன்றுன். அன்தே நானும் இப்பேப் உருவுத்தோயடைந்தேன். பல இடங்களிலும் உடுங்தேன். பிராணி வர்க்கங்கள் என்னைக் காலும்போதே பயப் பட்டு ஒடுகின்றன. அப்படி பிருக்க எவ்வீனா எவன் பாலைக்கிரஹவாஞ் செய்வான்? ஈஸ்வரா! என்ன தேனர்ப்பாக்கிப்பி! நன் யாரோடு கோகேன்! பார்க்கேடுத் துறைப்பேன்! என்னைக் கலீயானாஞ் செய்து கொள்பவனுக்கும் சுபமுண்டாகும் என அவ்வந்தனர் கூறியுள்ளார். யாரும் பாத்தால் எனக்குச் சமீபத் தலும் வருகிறதில்லை; எனக்குத் தினங்தோறுட் துக்கம் பெருகுகின்றது;—என்று இவ் வண்ணப் தன் வரலாற்றை ஸ்தாரமாய்க் கூறி அப்பெண் பேய் புலம்பிற்று.

இவ் விருத்தாந்தங்க வெல்லாவற்றையும் கழு  
முளையி விருந்து கவனமாய்க் கேட்டுக்கொண் டிருத்த  
தாடங்கனைப் பாரி, ‘பேய் மணியே ! உண்ணோ நான் கவி  
யானாஞ் செய்துகொள்ளுகிறேன். ஆனால் நானே  
யகாதுஷ்டன், கழுமுளையி விருப்பவான், காலதூர்த்  
கேகுத் தருணத்தினன். ஆயினும் இருவர்க்கும்  
நன்மை உண்டாகுமாதலால் உண்ணைக் காந்தருவ விவா  
கஞ் செய்துகொள்ளுகிறேன்; உண்ணைச் சாபத்தினின்  
றும் மீட்பேன்’ என்று சொல்ல, அப்பிசாசம் உடலோ  
தன் குழுவினின் றும் பிரிந்து தானுங் கழு முளையி  
லேறிப் பாவிக்கிறவனாஞ் செய்துகொண்டது.

சின்னர் மறுபிறப்பில் அப்பேய் ராஜகுமாரியாய்ப்  
பிறந்தது. சாக்ஷாத் அந்த ராஜகுமாரியே உன் மனைவி  
மந்தாரலக்ஷ்மி. தாடங்கனைய நீயோ, கயாகிரார்த்த  
பலணில் அற்பமாகிய ஒரு சிறு கூறு அவ்வழிப்போக்  
கர் உனக்குத் தத்தம் பண்ணினதால், இத்துணைக்  
கீர்த்தியையும் பெருமையையும் இப் பிறப்பில்  
அடைக்கு, இந்த சிம்ஹன தேயத்துக்கு அரசனு  
யிருக்கின்றாய். நீ செய்த சிசு ஹத்தியே உனக்குச்  
ரந்ததி யில்லாமற் செய்துவிட்டது. ஆதலின், மன்  
னவ, நீ காசிக்குப் போய்க் கங்கைக் கறையிற் கயா  
கிரார்த்தம் செய்து முற்பிறப்பில் அவ்வழிப்போக்க  
ருக்கு நீ வாக்களித்தபடியே கடனை நினைவுற்றினால்,  
சிவசாமீப பதவியிலிருக்கும் அவரும் சிவ சாளுபம்  
பெற்று சிவ கணத்தவருள் ஒருவராவார்; உனக்குத்  
தவரூது புத்திரப்பேறுண்டாகும். சிம்ஹத்வஜ ! நீ  
கவலுதல் வேண்டாம். காசிக்குச் செல்லுக, கங்கா  
ஸ்நாநாஞ் செய்க, விசுவநாதருக் கண்பனுகுக. நாகபூஷ

ணரது அன்பு கிணடக்கவேண்டின் பாகீரதி ஸ்நாநம் தான் அதற்கு ஒவ்வொத்த மாரும். காசித் தலத்தின் பெருமையையும் ஆவ் விசுவேசரது பெருமையையும் யான் என்னென் றெடுத்துரைப்பேன். ஆயிரம் நா வுடைய ஆத்தீட்டுலுஞ் சொல்ல முடியாது. ஆவி னும் என் ஆசை அடங்க யான் சிறிது கூறுவேன்:—

“ \* இரண்டெ முத்தினை லாகிய காசியென் றிசைக்கும் அரண்ட ருட்டிரு மந்திரம் அளற்றினின் றெடுத்துத் தீண்ட இன்புலா முத்தியிற் சேர்க்குமேற் சிலம்பு குரண்ட கீர்ச்செழுங் காசிமான் மியமெவர் குறிப்பார்? ()

\* “ வார ணுசி யுங்கினைத்தோர் வளமார் சிவசா லோக்கியரே வார ணுசி வாட்மொழிவோர் வளமார் சிவசா மீப்பியரே வார ணுசி தாசித்தோர் வளமார் சிவசா ரூப்பியரே வார ணுசி வசித்தமர்வோர் வளமார் சிவசா யுச்சியரே. ()

\* “ காசியை கீனக்க முத்தி காசியென் றரைக்க முத்தி காசியைக் காஜா முத்தி காசியைச் சூஷ முத்தி காசியில் வசிக்க முத்தி காசியைக் கேட்க முத்தி காசியின் வசிப்போர் தம்மைக்கண்டிதாழ்ந் திடுதன்முத்தி.

.. \* காசி யுன்னர், காசி கேட்குந்  
காசி காணுந், ஆசின் முத்தரே.” (13)

காசிநாதரை, வணங்காத மனிதன் வஞ்சகன். ஒருவன் காசிக்குப் போகின்றேன் என்று தனது பாதத்தை முன்னிட்டு முன்னிட்டு வைத்தால் அவனுடைய பாபங்க ளெல்லாம் பின்னிட்டுப் பின்னிட்டு ஓடிப்போகும். ‘காசிக்குப் போகின்றேன் நான்’ என்ற உரைகளைக்கேட்ட அளவில் பிரமஹத்தியாதிகள் பயப்பட்டு ஓடும். ‘கங்கா’ என்னும் பதத்திலுள்ள அக்ஷி

ரங்களைத் தியானஞ்செய்தால் மனிதன் ஈத்தனைவான். நமது கையின் பயன் விசுவேஷரத் தொழுக் கூப்பு வதே. காலின் பயன் அவர் கோயிலை வலம் வருவதே. சௌகிணி பயன் அவர் புகழூக் கேட்டபடே. கண் கையின் பயன் அவர் ஸ்தலத்தைக் காண்பதே. தலையின் பயன் அவரை வணங்குவதே. நெஞ்சின் பயன் அவரை நினைவதே.

“ \* கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள்,  
கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள்,  
பெண்ணெருபா களைப்பணியுங் தலைகளே தலைகள்,  
பிஞ்ஞகளைப் பூசிக்குங் கைகளே கைகள்,  
பண்ணவன்றன் சீர்பாடு நன்னூலே நன்னை,  
பரன் சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிகள்,  
அண்ணல் பொலங் கழனினைக்கும் கெஞ்சமே நெஞ்சம்,  
அரஞ்சிக்கீழ் அடிமைபுகும் அடிமையே அடிமை.”(14)

சிம்ஹத்வஜ ! சிவபிரான் மெப்பர்க்கே மெய்ய ராத லின் அவர்மாட்டுக் கெடாத உறுதியும் நம்பிக்கையும் உனக்கு இருத்தல் வேண்டும். நல்வழி ஒன்று தோன் றும்போது அதனை உடனே கைப்பற்றுதல்வேண்டும். காசிக்குப் போவது மகாகஷ்டம்; வழியிற் பலவித இடையுறுகள் நேரிடக்கூடும். அடியார்களது உறுதி யைச் சோதிப்பதற் சிவபெருமானுக்கு எப்போதும் ஆசையுண்டு. உறுதியுள்ளவர்களுக்கு எம்பிரான் அருள் புரிவார். ஆதனை, சிம்ஹத்வஜ ! நீ காசிக்கு அவசியம் போகவேண்டும். சந்திரசேகரமூர்த்தியின்கருணையினால் புத்திரபாக்கியம் முதலிய சகல சம்பத்தும் உனக்கு உண்டாகும். இது நிச்சயம், நிச்சயம், முக்காலும்

\* பிரமோத்தரகாண்டம்.

நிச்சயம்” என்று உரைத்து அரசனுக்கு ஆசி கூறி அவன்பால் விடைபெற்றுப் போயினர்.

அரசனுட் அப்போதே வேறு ஆலோசனை ஸுள்ளுஞ் செப்பாது காசியாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளைல்லாது செய்தான். வைதிக பிராமண சிரேஷ்டர்களும் சிவமுனிவர்களும் தன்னேடு வரத்தனது மீனாஷி மந்தாரலக்ஷ்மியோடு புறப்பட்டான். காட்டுவழக்கு இன்றியமையாத வில், அம்டு, முதலீய ஆயுதங்களையும் எடுத்துச் சென்றான்.

பலாள் பாத்திரை செய்து வந்தவர்கள் ஒருங்கான் அந்தி வெளையில் விந்தமலையின் பக்கத்திலுள்ள காட்டிற் றங்கும்படி நேரிட்டது. அப்போது நீஒ. ரென்று மலையின் ஒரு சாரலினின்று அநேகங் கள்ளர்கள் வந்து அரசனைச் சூழ்ந்து கொண்டார்கள். ரூழந்தவர் அரசன்து பொக்கிஷக்கதை ஒருநெடாடியிற் கொண்டதனார். அவர்கள் தலைவன் மந்தாரலக்ஷ்மியைத் தூக்கிச் சென்றுன். இதனைக் கண்ட அரசன் அக் கள்ளர்தலைவினத் துரத்திச் சென்று யுத்தஞ் செய்யப்பிரயத்தினப்பட்டான். கள்ளர் தலைவன் மந்தறாஸத்துடன் அரசனை - நோக்கி, ‘ஏடா ! மூடா ! இந்த மஹாஷித் கொரகானன வழியில் அந்தி வேலையில் வந்து பாளையத்துடன் இறங்கினைய். உன்மதியை யிழுந்தாய்; கித்தையை யிழுந்தாய்; தாரத்தையு யிழுந்தாய். இங்கனம் இழுந்தது மல்லாமல் எதிர்த்து மீட்கவும் புறப்பட்டாய். இது சுத்தமதிலீனம். வழிப்போக்கரிடத்திருந்து தட்டிப் பறிப்பதில் மஹா சாமர்த்யமுள்ள தும்பீரன் என்பவன் நான். உன்னுடைய இந்த மனை

யைப் போல இவ்விதத்திற் கிடைத்த ஆபிரம் மனைவி மார் எனக்கு உண்டு. ஏடா ! இந்றல்ல இந்த சௌரி யம் எனக்குப் பிறக்கத்து. இங்ஙாவாம் வழி பறித்தல் நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் சொய்து வரும் தருமமாம்' என்று சொல்ல, மகாவீரனுகிய அரசன் அடங்காக் கொபத்தோடு, 'அடே, துஷ்டா ! உவாது புன்னென்று இன்றேடு முடிவு பெறுகின்றது பார். சற்சனங்களுடைய திரவியத்தை அபகரிக்கிற தூர்ச்சனத் தலைவர் ! தில்லடா. இதோ எனது கொடிய பானங் தஞ்சூக்கு உவாதீன இரையாக்குகின்றேன். கன்னப்பாவே! உண்ணுடைப் தலை இதோ தூன் தூளாகப் போகிறது பார். பிழைத்தோடவேண்டு மென்றிருந்தால் எனது மனைவி மந்தாரலக்ஷ்மியை விட்டுவிட்டுப் போடா. நூன்னையாரென்று நினைத்தாயடா ? உங்களைப்போன்ற மிருகங்களை அழிப்பதற் கென்றேற்பட்ட மிருகேங் திரவை சிம்ஹத்வஜன் என்னும் அரசன் நான். சங்கார ருத்திரனுடைய பக்தன் நான். ஆபிரங் காக்கைக்கு ஓர்கல் போதாதா ? இதோ உன்னையும் உன் இனத் தாரையும் ஒரு நொடியிற் சங்கரிக்கின்றேன்; துஷ்ட பிண்டமே ! சண்டாள ஜன்மமே ! \* அர்த்தத்திற்கு ஆசைப்பட்ட உனக்கு அநர்த்தம் சபீபித்துவிட்டது' என்று கூறி எதிர்த்தான்.

இங்குவும் வாதித்த அரசனுக்குங் கன்னர் தலை வனுக்கும் யுத்தம் வெகு கோரமாய் நடந்தது. கோபத் தினாற் கன் சிவந்து புருவத்தை நெறித்துத் தனது வில்லை வன்னத்துச் சரமாரி பெய்தனன் அரசன். அவை களை எல்லாங் தடுத்துத் தானும் மறுமாரி பெய்தான்

\* அர்த்தம்=பொருள்.

தும்பீரன். அதிக கோலாகலத்துடன் வெகுநேரம் இருவர்க்கும் சண்டை நடந்தது. ஈற்றில் மஹா கொடி யனான தும்பீரன் சிம்ஹாஸ்வஜனுடைய வில்லை முறித் துச் சிம்ஹாதன் செய்தான். அரசன் உடனே முஷ்டியுத்தத்திற்குப் பாய்ந்தடித்தான். அந்த யுத் தத்தில் தும்பீரன் அரசனைப் பிண்டம் பிடித்து விட்டான். அரசனும் மூர்ச்சித்துத் தரையில் வீழ்ந்தான். தும்பீரவேடன் அரசனுடைய உடம்பை எலுமிச்சம் பழுத்தைப் பிழிவது பேற் கசக்கி விட்டு மந்தார வக்ஷமியையும் உடன் கொண்டு தனது பரிவாரங்களுடன் போய்விட்டான்.

ஆபத்து வேணையில் அரசனேடு எஞ்சிகின்ற சில சந்தியாசிகள் அவனுக்கு மூர்ச்சை தெரிவித்தார்கள். அப்போது அவன் அவர்களை நோக்கி மிகுந்த துக்கத் துடன் கூறுகின்றான்:—

‘அந்தோ ! ஐயன்மீர ! நமது காலதோஷத்தைக் கண்டார்களோ? சண்டையில் தோற்ற என் சரீரம் மிகத் தனர்ந்தது. அவயவங்களை அசைக்கக்கூட முடிய வில்லை. எனது சஸ்த்ரங்கள், அஸ்த்ரங்கள், வஸ்த்ரங்கள் யாவுங் தொலைத்தனவே. கஷ்டம், நான் ஏன் இன் நூம் பிழைத்திருக்கின்றேன். கங்காதரா ! என்னைக் கைவிட்டாயோ? எவ்வகைத்தான யுத்தத்திலும் எனக்கு ஒப்பாவார் கூட இதுவரையும் நான் கண்ட தில்லையே! அத்தகைய மஹாஷீரானுகிய என்னைச்சயித்த அத் தும்பீரன் என்பான் எவனே? இந்த லோகத் தானே? மற்றெந்த லோகத்தானே? என்னே அவன் ஆற்றல்! பானி, எனது மந்தாரவக்ஷமியையுங் கொண்டு

போய் கிட்டானே. ஈசா ! யான் பின்னொவராங் கேட்க வந்து பெண்டிழுங்கு போனேனோ. இஃதென்ன காலகதி.’

இங்கான் தன்மீனவியை நினைத்து நினைத்து, மனம் பதறி அரசன் புலம்புகின்றாவா :—

மங்தாராலகஷ்டாமியே ! மங்தார லகஷ்டாமியே !  
பங்தார் முலையாய் ! பதகன் உனைப்பிரித்தான் ;  
அங்கோ ! அவலத் தழுங்கிப் புலம்புகின்றேன் ;  
இங்கோ எனுமுகத்தாய் ! என்றுன்னைக் காண்பேனே? (15)

காசித் தலத்துறையுங் கங்கா தரா ! வுன்னைப் பூசித் தடிபணியப் பூரியேன் போங்கேதனைன் ஆசைத் தளிரியலை யாரோ ஒரு பாவி கூசித் தவிராது கொண்டோடிப் போயினனே. (16)

கண்ணே ! கருணைக் கடலே ! அருமறைகள் அண்ணு எனவேத்தும் அத்தா ! அடியேன்றன் கண்ணை காதவியைக் காட்டாயோ ? காட்டாயோ ? உண்ணே யகற்றுயோ ? உண்ணே யகற்றுயோ ? (17)

இங்கானம் புலம்பித் தன்னே டிருந்தவர்களை நோக்கி, ‘அன்பர்களே ! பாகீரதி ஸ்நாநத்தால் வரும் யோகமும் புண்ணியமும் பெறுதற்கு நான் பாத்திர னல்லன் போலும். ஜன்ம ஜன்மமார்ப்புச் சேர்ந்த வினைத் தொகுதியோ இங்கான் தடைசெய்தது ? எது எப்படியானாலும் நாம் உறுதியைக் கைவிடக்கூடாது. எடுத்த காரியத்தை நிறைவேற்றியே தீரவேண்டும். ஸ்ரீநாரத முனிவர் உபதேசித்ததை நான் மறக்க இல்லை. எவ்வகையாலும் காசிக்குப் போதலே நன்று’ எனத் துணிபுடன் கூறித் தன் தேகனோயையும் புறக்கணித் துப் புறப்பட்டான்.

அவன் கோவண ஆடையன்; ‘மெய்யெலாம் வெண்ணீறு சண்டைக்க மேணியன்’; வழியிற் பிச்சையெடுத்துள், காப், கணி யுண்டும் பசியை யாற்றுவன்; சித்தக்கதை எட்டேபதுஞ் சிவன்பாலே வைத்தவன்; சிவன் புகழைப்பே எடுத்தோதும் நாலினன்.

**தலையாற் படனைன்ன?** தாளின்கீழ்ச் \* சீதக் கலையாற் கலைச்தான்றன் காசியைத் தாழாக்கால். (18)

**ஶக்ஞனைற் படனைன்ன?** காமருவு † செம்பதுமக் கண்ணைற்குச் சாலை சான் காசியைக் காணுக்கால். (19)

**செவியாற் படனைன்ன?** செம்மேனி வெங் ‡ கட் செவியாற் பனைச்தான் செழுங்காசி கேளாக்கால். (20)

**மூக்காற் படனைன்ன?** மூவுலகேத் துங் ¶ குட மூக்காற் கிடைாம் முதுகாசி மோவாக்கால். (21)

**வாயாற் படனைன்ன?** மாயச்சூர்ச் செற்ற அலை வாயாற் படனைன் டகிழ்காசி வாழ்த்தாக்கால். (22)

**தெஞ்சாற் படனைன்ன?** நீஞலகம் உய்ய அன்று கஞ்சாற் † ‡ ஜாச் சுறுத்தான் நற்காசி ளடாக்கால். (23)

**கையாற் படனைன்ன?** காவிரியைத் தங்கருள் ‡ ‡ ஜங் கையாற்குச் சாலைவாற் காசி தொழாஆக்கால். (24)

**மெய்யாற் படனைன்ன?** ¶¶ மெய்யிற் கடல் சேர்த்த கையாற் குங்கான் கவிஞ்காசி மேவாக்கால். (25)

\* சீதக்கலைடான்=சங்கிரன். † செம்பதுமக் கண்ணைன்=செங்தாமரைக் கண்ணன்=விவ்தனு. ‡ கட் செவியாற் புனக்தான்=நாக பூஷணன். ¶ குடமூக்கு=கும்பகோணம். \*\* அலை வாயான்=திருச் செங்கார்க் கடவுள். ‡ ‡ களம்=கழுத்து. ‡ ‡ ஜங்கையான்=வீளாயகர். ¶¶ மெய்யிற் கடல் சேர்த்தகையான்=கடலைக் கையாலெடுத்து உட்கொண்ட அகஸ்த்யர்.

காலாற் பயிறன்ன ? கால நோக்குலையக்  
காலாற் கடஞ்சுகந்தான் காசிக்குப் போகாக்கால். (26)

» வீரா முன் அபா ? முவிர் இகான்கு போம்பொழுது  
வீரா முவிர் இகான்கு செப்பாகி நாதான்ஸாஸ். (27)

— வாயு , நிலி கல்கி தீவி கீர்த்தியார் ! புதியாக  
ஏது நான் தீவி உடைய உடை,

ஓயிகு வீராகு சூப்பாகு சூப்பாகு  
வீரா வீரா வீரா அபா அபா சூப்பாகு  
போகுக் குத்துகு சூப்பாகு சூப்பாகு  
காதற் குத்துகு சூப்பாகு சூப்பாகு  
காதை கீர்த்தியார் கீர்த்தியார் கீர்த்தியார்  
ஒத்து கிளிமாப் சூப்பாகு சூப்பாகு  
உதையான் காதையார் சூப்பாகு சூப்பாகு. (28)

ஷக்கண் ஜூதையாப் புதியாக வீராகு வாப்  
ஷமக்கண் ஜூதையாப் புதியாகு வீராகு வாப்  
ஷக்கண் ஜூதையாகு தான் ஜூதையாகு  
ஷமக்கண் டான்மா மூல்க்கான் சானம். (29)

— என அவர் புதியாகு கீர்த்தியாப் பரவியும்,  
ஜையா மாயன் ஷமக்கான்ஸு ! ஷமக்கா வர்ச்சனையை இன்  
நற்கேதன். ஸர்வாக்ரோதம் என்னியும் ஷக்கிவிட்  
ஷரே ! பிச்சை பொதுக்கு செய்திரே ! விழுதியன்றி  
வேறு அவாரிக்காரிஸ்ஸாறு போம்படி செய்திரே !  
கோவணயன்று வைது ஜூதை இல்லாதிருக்கவுன்  
செய்திரே. நங்று ! நங்று.

நீறே பூசை சில்பவி நேடி கெடுங்கானிற்  
\* நாறே தோறுக் கேத்யமதி யோகிஞ் சுதல்கிண்டேன்

வேறே ஆடை கோவண மன்றி + மிகையில்லை  
தேரூ யென்னை உஞ்ணினை செய்தாய் சிவதேனயோ ! (30)

—என அவரை வாச பாடியும், வழியின் கஷ்  
டத்தை மறப்பான்.

இங்ஙனம் பன்னைள் காடு, மலை, யாறு முதலிய  
வற்றைக் கடந்து கண்டவர்க்குக் களிப்பளிக்குங்  
கங்கைக் கரையைக் கண்டான்; பேராந்தங் கொண்  
டான்; + குனிப்பான், சிரிப்பான்; களிப்பான்; ‘யானுங்  
கங்கைக் கரையைக் கண்டேனே, கண்டேனே’ எனப்  
ஸ்ரித்து மனமகிழ்ந்து சாட்டாங்க நமஸ்காரங்கு செய்  
தெழுந்து, ‘சகல லோகத்தவரும் வணங்குகின்ற  
தேவதே ! யான் உன்னை வணங்குகின்றேன். ஆகாச  
கங்கையே போற்றி போற்றி ! லோகம்ரதாவே  
போற்றி போற்றி ! அன்னையும் ! கங்காதேனி ! உனது  
பெருமையை யான் என்னை நெடுத்து வரப்பேன்,  
எனப் பலவாறு புகழ்ந்து துதிக்கின்றான் :—

பொன்னேர் மெய்க்கி நத்துப்புவி யாக்குவிக் குட்ருதலுக்  
கண்னேர் திண்ப யத்துக் கடல் வண்ணலுங் காண்பரிய  
முன்னேன் கெஞ்சுவங்து முடி மேற்புனைக் தாலுனையே  
அன்னே ! உன்பெருமை அளத் தற்கரி தம்மவும் ! (31)

இங்ஙனம் கங்கையை ஸ்தோத்திரங்கு செய்து  
அதின் மூந்தே, கயாசிரார்த்தத்தையுஞ் செய்து, முன்  
கண்மத்தில் அவ்வழிப் போக்கர் தனக்கு அளித்த  
பலனுக்குக் கைம்மாறுன பிரதி பலனையுடுக் தந்து  
கங்கைக் கரையோரமாய்ச் செல்லும்போது கானுதற்  
கரிய ஸ்ரீ காசி மாநகரைக் கண்டான்; கண்டதும்  
+ மிகை=மிகுதி + குனிப்பான்=கூத்தாதிவான்.

பேருவகை கொண்டான். போன்மயமான மாடமானி கைகளும், ரத்தசிகரக்களும், ரத்த தீகாரனங்களும், யான்டிம் பேரொளி விசுதலைக் கண்ணுற்றுப் பேரா நந்தம் அடைந்தான்.

சுற்றி லும் விஷ்ணு, வைரவன், ராமியன், ரந்திரன் முதலிபோருடைய ஆலயங்கள் விளங்க, அவற்றின் மத்தியில் எமது விசுவைரது திருக் கோயிலானது செவ்விய ரத்தினக் கல்லாலாகிய ஒரு பதக்கத்தில் நடு நாயகா ப்பதித்துவன் விலையிலா வைரக்கல் போலத் திகழ நின்றது. காசி மாநகர் எங்கும் சிவாயாஸப் பொலிச்திருக்கத்து. திருநீறு, ராத்திராங்கார், புலித் தோல், கட்டவாங்கம், சூலம் முதலிய கொண்டுவன் முதிவர் குழாம் ஒருபால்; சிவநாம ரங்கிரத்தனஞ் செய்யும் பக்தர் குழாம் ஒருபால்; திருக்கோயிலுக் குப்புத் தொடுப்பார் ஒருபால்; அலகிடவார் ஒருபால்; ‘இன்னிடை விணையர் யாழின ரொருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பின ரொருபால்; நுண்ணிய பிணை மலர்க் கையினர் ஒருபால்; தொழுதாப ரழுகையர் துவன்கைய ரொருபால்; சென்னியிருப்பு வஞ்சலி கூப்பின ரொருபால்’—ஆக இவ்வாறு சாருப சாம்பிராச்சிய பதவிபில் வாழுங் கோடா கோடி பக்த ஜனங்களைக் கண்ணுற்ற அரசன் புனகாங்கித்துப் பன்முறை வீழ்ந்து விழுந்து வரவாங்கி,

(32)

சென்னி யிற்பிறை சேர்த்தரு ஸம்பிரான்  
மன்னு காசி வளங்கர் காணவும்  
இன்ன காட்சியி வின்புற் றருகவும்  
என்ன புண்ணியஞ் செய்தனன் யானுமே.

எனக் கூறிப் பெரிதும் மனமகிழ்ந்தான்.

பின்டு கட்கையில் ஸ்நாநஞ் செய்து, விபூதி, ருத்தி ராச்சிமூர்த்தி, விசுவநாதரது திருக்கோபிலை வலம் வாருங்கால், சுந்தரத் தீபாமிசத்தில் விசித்திர மண்டபம் ஒன்றில் தேஷ்டர்தாற் றின்சுகந்தை ஏற்றுக்கொண்டு தாழை மீது வீட்டு தீப மந்தாரலச்சங்கியி ஓர் சிங்காதனத் தில் வீற்றுக்கூட்டுத் தைக் கண்டான்; கண்டதும் பிரமித் தவனுப், ‘தீவிட்காலீ! மாபையோ அல்லது களவோ! இந்திர ஜானா அல்லதென் பிரமையோ! நும்பீர வேடன் கூத்து கூத்து என்ற எனது கண்மூலி மந்தாரலச்சங்கி மிகைய சார் வீர தாண்கின்றோனே! அற்புதம்! அற்புதம்! உமாபதி! தீவிட்காருவெளித் தோற்றுமாக்கி விடாதே! பார்வதிட்கா: தீவிட்வாருவை மாணாபாராக்கி விடாதே! ஒவாத்ருவரி: செரபாவாத்தை ஒளிக்காதே. அந்தாகா சுராஜி வீட்டு தூண்ணலே! உன் கிருபா பிரபாவத் தால் ஜக்தி ஜக்கங்களில் என்ன அதிகாப விளைவு கால் உவாட்டாதே? ’ என்று சொல்லி அற்புதமனத் தனுப் பிற்குட்டிபாது, கருணைகர மூந்துபொகிய விசு வேசர் இடைக்கால ரூட்ராய்ப் பிரத்தியங்கிமார்பினார்.

விசுவாத்திப்பம்மூர் தமது இடப் பாகத்தில் விளங்கவுட், கட்கார்ப்பத்தவியும் இளம்பினையும் சுடைமீது பொலிபவுட், வீரபதக் கடவுளும் வேற்கரத் தண்ண இும் தமது கருத்தற் றிகழுவும், விழ்ஞா, பிரமன், இந்திரன் முதலைப் பேதவர்தலைவருட், அகத்தியர், பிருகு ஆதிய முடிட்டங்கவருட் தற்குழுவும், சித்தர், வித்தியா தரர், கிண்ணர், தீபக்கர் முதலிய பதினெண்ண் கணங்களும் தமது புகழை எடுத்தோதவும், நாரதர், தும்புரு ஆகிய இருவரும் இன்னிசை பயக்கும் யாழும் விளை

யும் வாசிக்கவும், பேரற்புத் தோடு எம்பிரான் விளங்குவதைக் கண்ட அரசன் ஆநந்த பிரவாசனூய்ர் ‘கைகளுங்க தலைமீடுதேறக் கண்ணில் ஆநந்த; வென்னாம் மெப்யெலாம் பொழிய, வேந முநல்வாராப் பாஸிந்து போற்றி, ஜூபனே! அடிப்பேணை ஆநந்தல் ஏன் நாருவா வல்ல மெப்பனே!’ எனத் துதித்துராப் பாது ஞாவு; பாரவி ஞன்; பாரித்தான்.

அப்போது கங்காதேவி ஞாபேரவை இருந்து மாந்து ராலங்கிழிபின் கரத்தைத் தனது திருக்காத்துறை பற்றிந்துகாண்டு, ‘சிம்ஹத்வஜ! வருக! உங்க மதீவை யைக்கொள்க! எனத் திருவாய் மலர்ந்தருளுக்கலும், அரசனுட் உப்புடன் கேண்டு கங்காதேவியைப் பாவாந்துகித் தனது மதீவையைப் பெற்றுக் கொண்டு, கருவு நிதியாகிய கண்ணுதற் கடவுளைத் துதிந்தின்றுன்:

ஐங்கர யானை யளித்தனை போற்றி!

வெங்கர யானை வெகுண்டனை போற்றி!

பொங்கர யாரனீ பூண்டனை போற்றி!

சங்கர போற்றி சதாசிவ போற்றி. ! (33)

செருத்திச்சு முப்புரங்க செற்றனை போற்றி!

அருத்திம் வெண்ணையு மாண்டனை போற்றி!

சுருத்தட சின்றெனைக் காத்தனை போற்றி!

உருத்திச் சோற்றி உமாபதி போற்றி.! (34)

மாகுல வுப்பொழில் வான நெருங்கும்

வாகுள சாசி மகிழ்ந்துறை மன்னு!

பாகுல வுப்பொழி பாவையையீங்கெதன்

ஆகுலம் யாவும் அகற்றினை போற்றி.! (35)

இங்கனம் மெய்யன்போடு துதித்தலைக் கேட்ட சிவபெருமான் அரசனை நோக்கி, ‘சிம்ஹத்வஜ! நமது

கணாதனுகிய நந்திகேசுரனினத் தும்பீரன் என்னும் வேடலைக் குறிப்பி உனது தரும பத்தினியெட்டாண்டுக் கொணர்வித்ததும், சண்டையில் உனது நிதிமுதலை வற்றைக் கவர்வித்ததும் நாமே. இங்குனம் அச்சுறுத்தி வெருட்டினால் வந்தவழியே திருமிப் போய்விடுவாயோ அல்லது உறுதியோடும் அன்போடும் இந்த சேஷ்ட்திரத் திற்கு வருவாயோ என உன்னைப் பரிசூதித்தோம். எமக்கு இப்போது முற்றுஞ் சந்தோஷமே. நீ புத்தி மான், கதர்யசாலி. இப்போது நீ கயா சிரார்த்தம் செய்தமையால் உன் பாபம் எல்லாம் அறவே ஒழிந்தன. ஆதுவுமன்றி, முன்பிறப்பில் தனது சிரார்த்த பலனில் உனக்கு ஒருங்கு கடன் கொடுத்த வழிப் போக்கனும் நமது கணங்களில் ஒருவனானான். இனி நீ பாரியா ஸமேதனைய் உன் ஊருக்குப் போகலாம். இனி உனக்கு நன்மையே வரும். இன்னும் பன்னீராயிரவருடம் இப்பூவுலகைப் பரிபாலிப்பாய். உனக்கு ஓர் அருமைப் புதல்வன் பிறப்பான். நீ கவற்சியுற வேண்டாம். ஈற்றில் நீங்கள் எமது லோகத்தை அடைவிர்கள். மக்தாரலக்ஷ்மியும் நீயும் இம் \* மக்தாகிணியில் முழுகுவிரானால் உங்கள் நகரத்து அரண்மனை வானிக்கறையில் எழுஷிர்கள். உங்களுக்கு என்றும் மங்களமே” எனத்திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.

வெகு விகபத்தோடு சுவாமியின் திருவார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த அரசன் ஆங்கத்க் கடலுள் திலைத்து, ‘யார்க்கும், முன்னவேன முன்னின்றால் முடியாத பொருளுள்ளதோ’என வியந்து களிக்கார்ந்தான்.

\* மக்தாகிணி—கங்கை.

சிம்ஹத்வஜன் பலாள் அம் மஹாகோத்திரத்  
திற் ரங்க யிருந்து அங்கர் முழுமையுங் தரிசித்துத்  
துண்டி விநாயகரையும், கதிர்காமவேலவரையும் வணங்  
கிப் போற்றி, விசுவாதரையும் விசாலாக்ஷியரம்மையைய  
யும் பன் முறை தாழ்ந்து வணங்கி,

கோலச் சடைமேற் கங்கையொடி  
கொக்கின் இறகுங் கோளரவும்  
வாலப் பிழையும் பொலிந்திலங்க  
மாச மனத்தேன் முன்வந்து  
சாலத் திருக்கண் ணருள்பெர்முக்து  
தமியேன் உய்யும் வழிமொழிக்த  
குலக் கரத்துப் பெருமானுண்  
சுடர்ப்பொற் பாதங் தொழுகின்றேன். (36)

தேவா விசுவ நாதாநற்  
செல்வி யன்ன பூரணியோ  
டோஹா தென்றுங் காசிநக  
ரோங்கிப் பொலிய அமர்ந்தருள்வோய்!  
ஐவா மூதல்வா அடியேனை .  
முன்பு சோதித் தருள் புரிந்த  
கோவே உண்ணை மொழிந்தேனே  
கொடிய பிறவி யொழிந்தேனே. (37)

வேறு. .

ஈசன் காண் எவ்வியிர்க்குங் கண்ணை ஞன்காண்  
ஏற்கடலும் ஏழுலகுஞ் சேர்க்கு நின்ற  
தேசன்காண் திருக்கயிலை மலைவாற் வாண்காண்  
ஜிறியேனைத் தொடர்க்குவரு கொடிய பாச  
நாசன்காண் நல்விசுவ நாதன் ரூண்காண்  
நலமளித் துப் பவங்கிதொடைக்குங் தலமாங் காசி  
வாசன்காண் மங்கைவிசா லாக்ஷி யாட்கு  
மணவாளன் காணவனென் மனத்து ஊனே. (38)

எனத் தோத்திரஞ் செய்து பிரியா விடை பெற்றுச், சிவபெருமாணைத் திந்தித்தவனுய்த் தனது மீணவி யோடு மந்தாகினியில் முழுகுதலும், தங்கள் ஊரி வூன்று மாளிகை வானிக் கரையில் யாவரும் வியக்கும்படி இருவரும் எழுந்தார்கள்.

அரசனுக்கும் இறைவன் ஆக்னென்ட்பாடி ஓராண் குழந்தை பிறந்தது. அது வெகு திவ்விய ரூபத்தோடு பொல்லத்து. அரசன் அக் குழந்தைக்குத் \* தாலத் துவஜன் என்ற நாமகரணஞ் செய்தான். பின்னர் கால முறையில் தனது மகனுக்குப் பட்டங்கட்டி முடியுஞ் சூட்டினான். தாலத்வஜன் மன்னுயிர்களைத் தன்னுயிரெனக் கருதிச் செங்கோல் செலுத்தி உலகைப் புரந்து வருதலைக் கண்டு அரசன் பேருவகை ஸ்த்தான். பன்னீராயிர வருட முடிவில் சிம்ஹத்வஜனும் மந்தாரலக்ஷ்மியும் சிவபிரான் றிருவடிநிழவிற் சேர்ந்தனர். இருவரும் ‘அவன் அருளாலே அவன்றுள் வணங்கி’ அழியாப் புதுக்குப் பாத்திரரானார்கள். தாலத்வஜனும் பன்றுள் இவ்வுலகை ஆண்டிருந்து அரன்சேவடியடைந்தான்.

காசித்தலத்தீன் அருமையையும் கங்கா நாயகன் பெருமையையும் எடுத்தோதும் இக்கதையைக் கேட்போர்க்கு அழியா மேன்மை உண்டாகும்; அவர்செய்த பாபங்க னெல்லாம் நசிக்கும்; புகழும் புண்ணியமுந் தோன்றும்; என்றும் சிவம் பெருகும்.

இங்கனம் சிவபக்தசிரோமணியாகிய சூதமுங்கில் இக்கதையைப் பத்திச்சுவை நனிசொட்டச் சொட்டச்

\* பனைமரத்தைக் கொடியாக உடையவன்.

சொல்லியருள, கைமிசாரணிய முநிவர்களும் அன்பினுடைய முருகி ‘அரகர’ என்று சொல்லித் தொழுதார்கள்.

வாழ்த் து.

கங்கை வாழி காசி வாழி காம கோப ஜெண்குண்ண  
கங்கள் விப்பவ நாதன் வாழி நாரி அன்ன பூரணி  
பங்க யப்ப தங்கள் வாழி பால்வெண் ணீது வாழிய  
எங்கு மிக்க தைப்ர பாவ மேத்து மன்பர் வாழிய. (39)

திருச்சிற்றம்பலம்.



# விற்பவளக் குரிய புத்தகங்கள்.

1. கிருப்புச்சடி:—அருணைகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்தது. இதனுள் காசி முதல் இராமேசம் எறுவள்ள ஆகேக திவ்விய கேஷத்திரங்களின் பாடல்களும் பொதுப் பாடல்களுமாக 628 - பாடல்களுள்ளன. விலை முயர்ந்த காகிதம்; சுத்தமான அச்சு; காவிகோகட்டம். விலை ரூபா இரண்டு. சபால் செலவு வேறு.
2. சிவஸ்தலமஞ்சா:—தவாரம் பெற்ற ஸ்தலங்களின் கிருப்பிடரும், அவையிற்றின் அருமை பெருமை களும், இந்தாவில் அகராதி முறைப்படி விளங்கக் காணலாம். நல்ல காகிதம்; நல்ல அச்சு. விலை அண்ணுச் சுடு; தபாற் கூவி யேறு.
3. தமிழ் வசனநூற் சாதியம்:—( History of the Tamil Prose Literature ). இது ஆக்கிலத்தில் எழுதப் பட்டுள்ளது. தமிழ் வசனம் பண்டைநாட் டொடங்கி இற்கிறநாள் வரை எவ்வரைவால் எவ்வெவ்வாறு விருத்தியடைந்த தென்பதை இந்தால் காலக் கிரமப்படி விளக்கிக்காட்டும். விலை அணு நான்கு.
4. மத்வாணல் கந்த:—இஃபேதார் அரிய செந்தமிழ்க்கதை. எம்மிடத்திற் பத்து பிரதிகளே உள். விலை அணு எட்டு.

 வ. சு. செங்கல்வராய் பிள்ளை.

292, விங்க செட்டித் தெரு.

சென்னை.